

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொழிப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் தயாரித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிதியத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு நிதியம் அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களை தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிதியத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிதியத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது

முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிதியத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நிதியத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிதியத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிதியம் இணங்கியிருந்ததா என்பதும்,
- நிதியம் அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- நிதியத்தின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் தாயரிப்பு தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவக் கருத்துரை	பரிந்துரை
(அ) அதிகாரசபை அதன் கீழ் பதிவு செய்ய வேண்டிய அனைத்து சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா சேவை வழங்குநர்களிடமிருந்து நிலுவையான பெற வேண்டிய சுற்றுலா அபிவிருத்தி தீர்வை தொடர்பான விரிவான தரவுத்தளமொன்றை பேணியிருக்கவில்லை. இதன் விளைவாக, மீளாய்வாண்டிற்கான வருடாந்திர சுற்றுலா அபிவிருத்தி தீர்வை வருமானத்தையும் அதனுடன் தொடர்புடைய வரவுகளையும் துல்லியமாக கணக்கிடுவதற்கு அதிகாரசபை தவறியிருந்தது. எனவே, அறிக்கையிடப்பட்ட வருமானத்தின் துல்லியத்தை கணக்காய்வில் கண்டறிந்துகொள்வதற்கு முடிந்திருக்கவில்லை.	2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் பிரகாரம் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கான சரியான தரவுத்தளத்தை அதிகாரசபை உறுதி செய்கின்றது. “ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு காலாண்டிற்கும் சுற்றுலா அபிவிருத்தி தீர்வையினை மதிப்பீடு செய்து அந்த பணத் தொகையினை அனுப்ப வேண்டும் மற்றும் நிதியாண்டின் இறுதியில் தொண்ணூறு நாட்களுக்குள் வருடாந்த கணக்குகளின் கணக்காய்வு செய்யப்பட்ட நிதி கூற்றுக்களை சமர்ப்பித்தல் வேண்டும். எவ்வாறாயினும், பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் சட்டத்தை முறையாகப் பின்பற்றுவதில்லை, இதன்காரணமாக SLTDA ஆண்டுக்கான உண்மையான	அதிகாரசபையானது அதன் கீழ் பதிவு செய்ய வேண்டிய அனைத்து சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா சேவை வழங்குநர்களிடமிருந்தும் செலுத்த வேண்டிய சுற்றுலா மேம்பாட்டு வரி தொடர்பான விரிவான தரவுத்தளத்தை பேணுதல் வேண்டும்.

வருமானம் மற்றும் பெறக்கூடிய
வருமானத்தை அடையாளம்
காண்பதற்கு SLTDA
சிரமப்படுகின்றது.

- (ஆ) 2019–2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஹோட்டல் உரிமையாளர்களிடமிருந்து சுற்றுலா அபிவிருத்தி தீர்வையின் (TDL) தீர்ப்பனவுக்காக ரூபா.1,516,571 தொகையான காசோலைகள் பெறப்பட்டன. நிதிநிலை நிதி கூற்றுக்களில் அவை அந்தந்த கடன்பட்டோர் கணக்கில் வரவு வைக்கப்படாமல் மதிப்பிழந்த காசோலைகளாகக் காட்டப்பட்டுள்ளன. மேலும், இதனுடன் உரிய தரப்பினரிடமிருந்து செலுத்த வேண்டிய தொகையை அறவீடு செய்வதற்கு முகாமை உரிய நடவடிக்கையினை எடுத்திருக்கவில்லை.
- (இ) 2023 ஆம் ஆண்டிற்கான நிலையான வைப்பு வட்டி வருமானம் ரூபா.5,986,301 இற்கு எவ்வித ஏற்பாடும் மேற்கொள்ளப் பட்டிருக்கவில்லை, மற்றும் ஆண்டின் போது பெறப்பட்ட வருமானம் மீளர்வாண்டில் வருமானமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக, வருமானம் இதே போன்ற தொகையால் மிகையாக குறிப்பிடப்பட்டிருந்தது.
- உரிய வாடிக்கையாளர்களுக்கு இந்த நிலுவை தொகைகளை அறவீடு செய்வதற்கான கடிதங்களை முகாமை அனுப்பியுள்ளது.
- உரிய தரப்பினரிடமிருந்து செலுத்த வேண்டிய தொகையை அறவீடு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் முகாமையினால் எடுக்கப்படல் வேண்டும்.
- வருமானம் துல்லியமாக அறிக்கையிடப்படல் வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன்

இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவக் கருத்துரை	பரிந்துரை
--	----------	-------------------------	-----------

(அ)

2005 இன் 38 ஆம்

இலக்க

சுற்றுலாத்துறை சட்டம்

(i) பிரிவு 24 (3)

சுற்றுலா அபிவிருத்தி தீர்வை முகாமைத்துவம் மற்றும் நிர்வாகத்தை முகாமை செய்யும் விதிகள் மேற்கூறிய பிரிவின் பிரகாரம் அதிகாரசபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் நிர்வாகச் செலவு சபையின் அங்கீகாரத்தின் அடிப்படையில் விதிக்கப்படும்.

சுற்றுலா அபிவிருத்தி தீர்வை முகாமைத்துவம் மற்றும் நிர்வாகத்திற்கான விதிகள் வகுக்கப்படல் வேண்டும்.

வகுக்கப்படல் வேண்டுமென்ற
போதிலும் அதிகாரசபை
இன்னும் அத்தகைய
விதிகளை வகுக்கவில்லை.
எவ்வாறாயினும்,
பணிப்பாளர்கள் சபையினால்
மேற்கொள்ளப்பட்ட
தீர்மானத்தின் அடிப்படையில்
மீளாய்வாண்டில்
ரூபா.13,084,078
தொகையான நிர்வாகச்
செலவுகள் ஏற்பட்டன.

(ii) பிரிவு 24 (8) & (9)

பணிப்பாளர் நாயகத்தினால்
வரி மூலம் வசூலிக்கப்படும்
பணம் துணைப்பிரிவு (8) இல்
குறிப்பிடப்பட்டுள்ள
முறையில்
விநியோகிக்கப்படல்
வேண்டும் மற்றும்
சுற்றுலாவை
மேம்படுத்துவதற்கும்
சந்தைப்படுத்துவதற்கும்
மட்டுமே இது
பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்தப் பிரிவுக்கு முரணாக
நிலையான
வைப்புத்தொகைகளில் ரூபா.
850,000,000 தொகை முதலீடு
செய்யப்பட்டது.

பிரதான கணக்கொன்றும்
சேகரிப்பதற்கான
கணக்கொன்றுமாக இரண்டு
வங்கிக் கணக்குகளை
TDF செயற்படுத்துகின்றது.
எவ்வாறாயினும், தனிப்பட்ட
பற்றுச்சீட்டுக்களை
இணக்கம் செய்வதில்
உள்ள சிக்கலான தன்மை
காரணமாக உடனடியாக
பணம் செலுத்துவது
சாத்தியமில்லை. பணம்
செலுத்தும் வரை
வட்டியைப்
பெற்றுக்கொள்வதற்கான
தற்காலிக முதலீட்டை
பணிப்பாளர்கள் சபை
அங்கீகரித்தது, இதன்
விளைவாக மொத்த வட்டி
வருமானம் ரூபா.62,809,315
ஆகும்.

நிதியத்துக்கான
வைப்புத்தொகைகள்
சரியான நேரத்தில்
இணக்கம் செய்யப்படல்
வேண்டும், 04
நிறுவனங்களுக்கு நிதி
வழங்குவதையும்
திறைசேரிக்கு
அனுப்புவதையும் இது
பிரதானமாக பாதிக்கும்.

(ஆ) 2018 ஆம்
ஆண்டின் 35 ஆம்
இலக்க நிதிச்
அதிகாரச்
சட்டத்தின் பகுதி I
இன் பிரிவு (3)

2005 ஆம் ஆண்டின் 38 ஆம்
இலக்க சுற்றுலாச் சட்டத்தின்
பிரகாரம், இந்தச் சட்டத்தின்
கீழ் உரிமம் பெற்ற
நிறுவனங்களிடமிருந்து 0.5
சதவீத வீதத்தில்
வசூலிக்கப்படும் வரி,
வசூலிக்கப்பட்ட நாளிலிருந்து
30 நாட்களுக்குள் திரண்ட
நிதிக்கு அனுப்பப்படல்
வேண்டும். எவ்வாறாயினும்,
2024 யூலை முதல்
திசெம்பர் வரை
சேகரிக்கப்பட்ட
ரூபா.10,023,421 தொகை
2025 மார்ச் 19 ஆம் திகதி
வரை திறைசேரிக்கு
அனுப்பப்பட்டிருக்கவில்லை.
மேலும், 2023 மார்ச் முதல்

நிறுவனங்களிடமிருந்து 0.5
சதவீத தீர்வை
கொடுப்பனவுகளை TDF
வங்கிக் கணக்குகள்
இணக்கம்செய்தல்
வேண்டும், இதனால்
சேகரிக்கப்பட்டதில் இருந்து
30 நாட்கள் என்ற
நிலையான
காலக்கெடுவிற்குள் இந்த
கொடுப்பனவுகளை
துல்லியமாக அடையாளம்
கண்டு தெளிவுபடுத்துவது
சவாலானதாகும். 0.5
சதவீத தீர்வை
கொடுப்பனவுகள்
தொடர்பான குறிப்பிட்ட
தொகைகளைச் சரிபார்த்து
வேறுபடுத்துவதற்கு முன்பு

TDL இன்
திறைசேரிக்கான
பகுதியை சரியான
நேரத்தில்
அனுப்புவதற்கு
நடவடிக்கை
எடுக்கப்படல் வேண்டும்.

திசெம்பர் வரையிலும் அனைத்து தொடர்புடைய
சேகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளும்
ரூபா.15,774,966 தொகை பெறப்படல் வேண்டும்
2024 மார்ச் இல் என்பதால், இணக்கம்
அனுப்பப்பட்டது, மேலும் செய்யும்
2024 சனவரி முதல் யூன் செயல்முறையினை
வரையிலும் சேகரிக்கப்பட்ட நிறைவு செய்வதற்கு இந்த
ரூபா.5,222,058 தாமதம் அதிக
தொகையானது 2024 காலமெடுக்கலாம்.
நவம்பரில் அனுப்பப்பட்டது. துல்லியமான நிதி
பதிவுகளைப்
பேணுவதையும் 2005 ஆம்
ஆண்டின் 38 ஆம் இலக்க
சுற்றுலாச் சட்டத்தின்
வழிகாட்டுதல்களுடன்
இணங்குவதையும் இது
சிக்கலாக்குகின்றது.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் வருமானம் ரூபா 6,986,754,805 தொகையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் வருமானம் ரூபா 5,922,646,401 ஆக காணப்பட்டமையால் வருமானத்தில் ரூபா 1,064,108,404 தொகையான முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. சுற்றுலா அபிவிருத்தி தீர்வை ரூபா 1,108,264,204 ஆலும் தாமதத்திற்கான வட்டி ரூபா 38,471,243 ஆலும் அதிகரித்தமை இம் முன்னேற்றத்திற்கான பிரதான காரணங்களாகும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவக் கருத்துரை	பரிந்துரை
(அ) 2016 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலும் பதிவுசெய்யப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா வணிக உரிமையாளர்களால் ரூபா.1,828,538,560 சுற்றுலா அபிவிருத்தி தீர்வை நேரடியாக வங்கிக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும் முறையாக அடையாளம் காணப்பட்டு உரிய முகவர் நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பப்படாமல் அவை தொடர்ந்தும் நடைமுறை பொறுப்புகளின் கீழ் முன்கொண்டு செல்லப்படுகின்றன.	இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து, தொடர்வதற்கு, BOC இன் முகாமையுடன் அதிகார சபையின் முகாமையானது தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இதற்கிடையில், அறவீட்டின் சேகரிப்புக்கான தரகு பற்றி கலந்துரையாடல் செய்வதற்கு BOC இன் உயர் மட்ட முகாமையினை நிதியம் அழைக்கும்.	பணம் பெறுபவர்களை அடையாளம் கண்டு விரைவாக பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.
(ஆ) 2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிதியத்தால் திறைசேரியின் சார்பாக சேகரிக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்தி தீர்வை (வுனுடு) தொடர்பான ஒவ்வொரு ஹோட்டல் உரிமையாளரின் மொத்த இலாபத்தில் 0.5 சதவீதத்திற்கு சமமான ரூபா.5,818,276	191386 இலக்கத்தையுடைய ரூபா.10,023,421 தொகையான காசோலையினை நிதியம் திறைசேரிக்கு 2025 ஏப்ரல் 01 அன்று கொடுப்பனவு செய்துள்ளது.	TDL இன் திறைசேரிக்கான பகுதியை சரியான நேரத்தில் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

தொகை திறைசேரிக்கு அனுப்பப்படாமல்
தக்கவைக்கப்பட்டுள்ளது.

- (இ) உரிமத்தின் புதுப்பித்தல் செயன்முறை தொடர்பாக அதிகாரசபைக்கும் நிதியத்திற்கும் இடையில் முறையான வழிமுறை இல்லாததால், 2023 ஆம் ஆண்டிற்கான சுற்றுலா அபிவிருத்தி தீர்வையான ரூபா.922,343 தொகையினை அறவீடு செய்யாமல், 2025 ஆம் ஆண்டிற்கான உரிமத்தை அதிகாரசபை புதுப்பித்துள்ளது.
- இந்த நிலுவைத் தொகையினை சேகரிப்பதற்கு உரிய தரப்பினரிடமிருந்து நிலுவைத் தொகையை அறவிட செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
- (ஈ) மீளாய்வாண்டின் இறுதியில் அந்தந்த முகவர் நிறுவனங்களுக்கு இடையே விநியோகிக்கப்படாமல் ரூபா.2,602,909,032 தொகையை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி நிதியம் (SLTDF) தக்க வைத்துக் கொண்டுள்ளது.
- கடைசியாக மொத்த நிலையான வைப்புத் தொகை ரூபா.850,000,000 இற்கு மட்டுமே நிதியம் அங்கீகாரத்தினை பெற்றுள்ளது. எனவே மேலதிகமான நிதிகளுக்கு நிலையான வைப்புத் தொகையை உருவாக்குவதற்கு நிதியம் அங்கீகாரத்தினை பெற்றிருக்கவில்லை.
- நிதியத்துக்கான வைப்புத்தொகைகள் சரியான நேரத்தில் இணக்கம் செய்யப்படல் வேண்டும், 04 நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதையும் திறைசேரிக்கு அனுப்புவதையும் இது பிரதானமாக பாதிக்கும்.